



Sundram Fasteners Limited

Email: investorshelpdesk@sfl.co.in

REGISTERED & CORPORATE OFFICE
98-A, VII FLOOR
DR. RADHAKRISHNAN SALAI,
MYLAPORE, CHENNAI - 600 004, INDIA
TELEPHONE : +91 - 44 - 28478500
PAN : AAACS8779D
CIN : L35999TN1962PLC004943
WEBSITE : www.sundram.com

February 11, 2022

National Stock Exchange of India Limited

Scrip Code - SUNDRMFAST

Exchange Plaza, 5th Floor,
Plot No. C/1, G Block, Bandra-Kurla Complex
Bandra (East)
Mumbai - 400 051

By NEAPS

BSE Limited

Scrip Code - 500403

Phiroze Jeejeebhoy Towers
Dalal Street, Fort
Mumbai - 400 001

By Listing Centre

Dear Sir / Madam,

Compliance under Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 – Newspaper Publications on Unaudited Financial Results for the quarter ended December 31, 2021

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 we enclose herewith a copy of the newspaper advertisement with respect to unaudited financial results for the quarter ended December 31, 2021 approved by the Board at its meeting held on **Thursday, February 10, 2022** published in The Hindu, Business Line (English) and Makkal Kural (Tamil) dated February 11, 2022 (Friday).

Thanking you,

Yours truly,
For SUNDRAM FASTENERS LIMITED

R Dilip Kumar
Executive Vice President – Finance & Company Secretary

Russia launches Belarus military drills

Ukraine denounces the exercises as 'psychological pressure', France terms them 'a very violent gesture'

AGENCE FRANCE-PRESSE
MOSCOW

Russia rolled its tanks across Belarus on Thursday for live-fire drills that drew an ominous warning from NATO and added urgency to Western efforts to avert a feared invasion of Ukraine.

NATO said Russia's deployment of missiles, heavy armour and machine-gun toting soldiers marked a "dangerous moment" for Europe some three decades after the Soviet Union's collapse.

The war games — set to run until February 20 — followed a gradual Russian military build-up around Ukraine that some U.S. estimates say has reached 1,30,000 soldiers grouped in dozens of combat brigades.

Western leaders have been shuttling to Moscow in an effort to keep the lines of communication open, giving Russia a chance to air its grievances about NATO's expansion into eastern Europe and ex-Soviet states.

British Foreign Secretary Liz Truss took a tough message to Moscow on Thursday, accusing Russia of adopting a



War games: The S-400 air defence system being prepared during the joint exercise of the armed forces of Russia and Belarus in the Brest region of Belarus. ■ AFP

"threatening posture" and urging the Kremlin to withdraw its forces to prove it had no plans to mount an attack.

Kiev denounced the war games as "psychological pressure", while French Foreign Minister Jean-Yves Le Drian called the exercises "a very violent gesture".

Six warship

Russia has also sent six warship through the Bosphorus for naval drills on the Black Sea and the neighbouring Sea of Azov.

Kiev condemned their presence as an "unprecedented" attempt to cut off Ukraine from both seas.

Moscow and Minsk have not disclosed how many troops are participating, but the United States has said around 30,000 soldiers were being dispatched to Belarus from locations including Russia's Far East.

Russia's Defence Ministry said the exercises would centre around "suppressing and repelling external aggression". The Kremlin has insisted that the troops will

go home after the exercises.

But Ukraine's President Volodymyr Zelensky said "the accumulation of forces at the border is psychological pressure from our neighbours".

Kiev has launched its own military drills expected to mirror Russia's games, but officials have said little about them out of apparent fear of escalating tensions. "All the (Russian) talk about some mythical threat from NATO or Ukraine is nonsense," Ukrainian Foreign Minister Dmytro Kuleba said.

EU delivers collective reply to Russia

REUTERS
MOSCOW/BRUSSELS

The European Union said on Thursday it had delivered a single letter in response to Russia's proposals to member states on European security on behalf of the 27 Foreign Ministers of the bloc.

Russian Foreign Minister Sergei Lavrov earlier on Thursday said a collective response to his correspondence to all 27 EU states in January would lead to a breakdown in talks. EU diplomats said the letters sent by Mr. Lavrov were seen as a way to divide the 27-nation bloc, as it considers economic sanctions on Russia in the case of a new Ukraine conflict.

The European Commission, the EU executive, said EU foreign policy chief Josep Borrell decided to reply on behalf of all states to show unity.

Indo-Pacific region will shape the century: Blinken

More than ever before, we need partnerships, he says

ASSOCIATED PRESS
CANBERRA

The United States remains focussed long-term on the Indo-Pacific region despite concerns over Russian aggression toward Ukraine, U.S. Secretary of State Antony Blinken said on Thursday.

Mr. Blinken is in the Australian city of Melbourne for a meeting on Friday with his counterparts from Australia, India and Japan. The four nations form the "Quad," a bloc of Indo-Pacific democracies that was created to counter China's influence.

"There are a few other things going on in the world right now, some of you may have noticed. We have a bit of a challenge with Ukraine and Russian aggression. We're working 24/7 on that," Mr. Blinken said in his first public address since arriving in Australia on Wednesday.

"But we know, the President knows and each of you knows this better than anyone else, that so much of this century is going to be shaped by what happens



Antony Blinken

here in the Indo-Pacific region," he added.

Shared vision

The Indo-Pacific is the fastest growing region in the world, accounting for two-thirds of global economic growth over the past five years and home to half the world's population, Mr. Blinken said. What matters in the region matters around the world and challenges like climate change and COVID-19 can't be tackled by any nation alone, he said.

"More than ever before, we need partnerships, we need alliances, we need coalitions of countries willing to put their efforts, their resources, their minds into

tackling these problems," Mr. Blinken said. "What really drives us is a shared vision" of a "free and open society", he added.

Mr. Blinken's trip is designed to reinforce America's interests in Asia and its intent to push back against increasing Chinese assertiveness in the region. He will also visit Fiji and discuss pressing concerns about North Korea with his Japanese and South Korean counterparts in Hawaii.

Mr. Blinken said like-minded countries were standing up for shared values rather than against China. "This is not about standing against anyone in particular, it is about standing up for a rules-based order," Mr. Blinken told Australian Broadcasting Corp.

Asked whether the Biden administration viewed Russia or China as the greater threat to global security, Mr. Blinken replied: "These are ... very different challenges. Russia right now poses an immediate challenge."

Indonesia to buy 42 Rafale fighter jets

REUTERS
PARIS

Indonesia will order 42 Rafale fighter jets, French Defence Minister Florence Parly, who is currently on a trip to the Asian country, confirmed on Thursday.

"It's official: Indonesia orders 42 Rafales," she said in a tweet.

Dassault Aviation, which produces the aircraft, said the deal marked the start of a long-term partnership and would allow it to rapidly step up its presence in Indonesia. The deal comes as Paris seeks to expand its geopolitical ties in the Indo-Pacific to react to the creation of a new strategic alliance between the U.S., Britain and Australia.

"Indonesia also commits to cooperation with our industry in the sector of submarines," added Ms. Parly, referring to an area deemed as particularly sensitive after Australia last year cancelled a submarine deal with Paris, causing a major diplomatic rift.

12 injured in foiled drone attack on Saudi airport

Indian among those hit by falling debris

AGENCE FRANCE-PRESSE
RIYADH

Twelve people were injured by falling debris on Thursday when the Saudi military blew up a Yemeni rebel drone targeting an airport close to the border, officials said.

Fragments fell to the ground after the interception of the drone over Abha International Airport, which has previously been targeted in similar assaults by the Houthis rebels.

The Houthis claimed responsibility for the attack in a tweet, saying they had targeted an airport "used for military action against Yemen" and warning citizens to "stay away" from such sites. The Iran-backed insurgents, fighting a Saudi-led coalition since 2015, have frequently launched drone attacks at Saudi targets including airports and oil installations.

In recent months, they have also targeted fellow coalition member, the United

Arab Emirates, with deadly cross-border attacks for the first time, after suffering a series of battlefield defeats at the hands of UAE-trained pro-government forces.

"Saudi defence forces destroyed a drone launched towards Abha International Airport," the official Saudi Press Agency said in a tweet. "We will take firm operational action to respond to the threat to civilian airports and travellers," it added.

The SPA said "12 civilians of various nationalities" were hurt when the drone was intercepted and destroyed. They included citizens of Bangladesh, India, Nepal, the Philippines and Sri Lanka as well as two Saudis.

Coalition spokesman Brigadier General Turki al-Maliki said Abha was a "civilian airport that is protected under international humanitarian law" and accused the rebels of a "war crime".

U.K. police widen net after new 'partygate' photo of PM

The scandal has put Boris Johnson in political jeopardy

AGENCE FRANCE-PRESSE
LONDON

The U.K. police have widened their probe into Downing Street lockdown events after a new photo emerged of Prime Minister Boris Johnson, and are set to question more than 50 individuals.

The "partygate" scandal has placed Mr. Johnson in political jeopardy, with several MPs from his Conservative party publicly calling for his resignation, although he denies any wrongdoing.

A Christmas "quiz night" held at Mr. Johnson's Number 10 offices was not previously part of the Metropolitan Police's investigation, which could potentially see him and staff fined for breaking COVID-19 curbs.

But the police said they were now looking at the December 2020 event, after the *Daily Mirror* printed the photo of Mr. Johnson and two colleagues — one



Boris Johnson

draped in tinsel — near an open bottle of sparkling wine.

The Met also confirmed that, by Friday, it would be sending "formal questionnaires to more than 50 people" to ask about their activities on the dates of at least 12 gatherings in Downing Street over 2020 and 2021.

The document "has formal legal status and must be answered truthfully" within seven days, the police noted.

Asked whether the government would confirm if Mr. Johnson is one of the re-

ipients, Defence Secretary Ben Wallace told BBC radio: "The Prime Minister has said he will be full and transparent."

Anti-bribery laws

Separately, the Opposition Labour party has called for the police to investigate how Mr. Johnson came to use a wealthy Conservative donor for a lavish redecoration of his Downing Street flat.

Lawyers for Labour wrote to the Met that there was a "reasonable suspicion" that the Prime Minister had broken anti-bribery laws, and the force was "duty-bound" to investigate.

The police confirmed receipt of the letter, and said the demand was being reviewed. A Downing Street spokesperson said in response: "These allegations are categorically untrue and a clear misrepresentation of the facts."

Iran talks entering final phase: German Minister

ASSOCIATED PRESS
JERUSALEM

Germany's Foreign Minister said on Thursday that nuclear talks with Iran were entering a "final phase" and that, despite Israeli reservations, a return to a nuclear agreement would make the region safer.

Foreign Minister Annalena Baerbock spoke at a joint press conference in Tel Aviv with her Israeli counterpart, Yair Lapid, during an official visit to Israel.

Her remarks come as negotiations between Iran and world powers reconvened this week in an effort to revive a 2015 nuclear accord. Israel has vocally objected to U.S.-led efforts to revive the deal, known as the Joint Comprehensive Plan of Action.

Ms. Baerbock said that she was "convinced that a full restoration of the JCPOA would make the region more secure, including Israel". She said the talks, of which Germany is a party, have reached a "very critical point" and that it was important for Iran to come back to the table "with a willingness to compromise and without maximum demands".

S. Korea's Moon warns of sliding back into crisis

AGENCE FRANCE-PRESSE
SEOUL

South Korea's leader warned on Thursday the peninsula could slide back into a "state of crisis" if Pyongyang follows through on threats to resume testing long-range missiles.

President Moon Jae-in said that any move by North Korea to restart long-range missile tests would wipe out years of effort and peace talks.

"If North Korea's series of missile launches goes as far as scrapping a moratorium on long-range missile tests, the Korean Peninsula may instantly fall back into the state of crisis we faced five years ago," he said.

JAIPUR VIDYUT VITRAN NIGAM LIMITED
OFFICE OF THE SUPERINTENDING ENGINEER (MM-II)
MM Building, Old Power House Premises, Near Ram Mandir,
Banipark, Jaipur-302006 Tel. 0141-2202607, E-Mail id:-semm2@jvvn.org

e-PROCUREMENT TENDER NOTICE

e-tenders are invited for award of Central Rate Contract for repair of Power Transformers (TN-2706, UBN-VVN122WSRC00630) All the details regarding tenders are available at web site www.energy.rajabhawan.gov.in/jvvn1, www.sppp.rajabhawan.gov.in and www.eproc.rajabhawan.gov.in. In future, corrigendum/extension, if any, shall be published only at above web sites.

Raj.Samvad/C/21/11511 JPR 2680 (2022) SUPERINTENDING ENGINEER (MM-II)
For Electricity Complaints Toll Free No.1800 180 6507

Bruhat Bengaluru Mahanagara Palike
Office of the Executive Engineer,
Mahalakshmpuram Division, 12th Main, 11th Cross,
West of Chord Road, Bengaluru

No.EE/MLP/TEND/E-PROC/13/2021-22 Date: 09-02-2022

INVITATION FOR TENDER (IFT)
(Short Term Tender Notification) (Two Cover System)
(Through GOK e-Procurement Portal Only)

The Executive Engineer, Mahalakshmpuram Division, BBMP Bengaluru invites tenders from eligible contractors registered in BBMP/CPWD/KPWD/ Railways/MES/National Highway or any State Govt. Organisations.

Sl. No.	Name of the Work	Approximate Cost (Rs.in Lakhs)	EMD (in Rs.)
1.	Providing RCC drain and missing bits in NGO's Colony in Ward No. 102, Vrushabhavathinagara.(Call-2)	55.00	110000
2.	Additional floors and other development works to Anganawadi buildings at Rangamandira premises in Ward No.74, Shakhthiganapathinagara. (Call-1)	120.00	180000
3.	Maintenance of GYM equipment's in Nagapura sub division in Ward No.75, (Call-1)	60.00	120000
4.	Additional floors and other development works to Kamalanagara urban primary health centre, Shakhthiganapathinagara in Ward No.74. (Call-1)	80.00	160000

Calendar of Events: (1) Tenders must be submitted online through e-procurement portal on or before **3:00 p.m. on 26-02-2022**. (2) Pre bid meeting will be held on **18-02-2022 at 11:30 p.m.** (3) Technical Bids will be opened on : **29-02-2022 at 11:00 a.m.** Further particulars can be obtained from the above office during working hours on working days or from website: <https://eproc.karnataka.gov.in>

Sd/-, Executive Engineer, Mahalakshmpuram Division, BBMP.
HAVE SYMPTOMS OF COVID-19? CALL APATHMITRA ON 14410

Wear Mask, Follow Physical Distancing, Maintain Hand Hygiene

Sundram Fasteners Limited
CIN: L35999TN1962PLC004943
Registered & Corporate Office: 98-A, VII Floor, Dr Radhakrishnan Salai, Mylapore, Chennai - 600 004
Tel: +91 - 44 - 28478500 | Fax: 91 - 44 - 28478510
Email: investorshelpdesk@sfl.co.in | Website: www.sundram.com

STATEMENT OF UNAUDITED STANDALONE & CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED DECEMBER 31, 2021

(₹ in Crores)

Sl. No.	Particulars	Standalone			Consolidated		
		Quarter ended	Quarter ended	Year ended	Quarter ended	Quarter ended	Year ended
		31.12.2021	31.12.2020	31.03.2021	31.12.2021	31.12.2020	31.03.2021
1	Total Revenue from Operations	1,024.25	942.20	3,065.03	1,207.53	1,108.69	3,644.29
2	Net Profit / (Loss) for the period (before tax)	138.48	166.00	438.11	147.06	189.92	485.70
3	Net Profit / (Loss) for the period (after tax)	103.34	124.24	328.14	110.00	143.70	362.71
4	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	102.86	136.92	343.42	112.83	160.89	382.08
5	Equity Share Capital (Face Value of Re 1/- each fully paid up)	21.01	21.01	21.01	21.01	21.01	21.01
6	Earnings Per Share (EPS) (for continuing and discontinued operations) (Face value of Re 1/- each) (not annualised) (in Rs.)						
	(a) Basic	4.91	5.91	15.62*	5.15	6.79	17.10*
	(b) Diluted	4.91	5.91	15.62*	5.15	6.79	17.10*

* Annualised

Notes:
1 The above is an extract of the detailed format of standalone and consolidated quarterly financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the Stock Exchange websites, www.bseindia.com and www.nseindia.com and on the Company's website www.sundram.com.
2 The Statutory Auditors have carried out a limited review for the quarter and nine months ended December 31, 2021 and have issued an unmodified report thereon.
3 The Board at its meeting held today, declared an interim dividend of Rs. 6.45 per share (645%) for the financial year 2021-22 and the same will be paid to the members/beneficial owners, whose name appear in the register of members/register of beneficial owners maintained by the Depositories as on the record date i.e. February 22, 2022.

Place : Chennai
Date : February 10, 2022

For Sundram Fasteners Limited
Sd/-
Chairman

ShareChat parent to acquire MX TakaTak in \$700-m deal

Industry experts believe the deal is all about user base consolidation



Mohalla Tech operates MX TakaTak's competitor Moj

DEBANGANA GHOSH
Mumbai, February 10
Social media platform ShareChat's parent Mohalla Tech (which also operates Moj) has entered into a strategic partnership with Times Internet-owned short video app MX TakaTak, operated by MX Media. The plan is to build India's largest short video platform — controlled by ShareChat.

According to sources aware of the development, ShareChat is acquiring MX TakaTak. The deal is supposed to be a cash-and-stock deal of about \$700 million.

People in the know said that post-acquisition, MX TakaTak's 180-200 staff will be absorbed by Mohalla Tech.

'Largest such ecosystem'

The two platforms will continue to operate separately but the eventual plan is to merge the brands. The companies confirmed that post this transaction, MX Media and its shareholders will become strategic shareholders of ShareChat.

Ankush Sachdeva, CEO and Co-founder, ShareChat and Moj, said, "We at ShareChat are building India's largest content ecosystem which has been on an unprecedented growth trajectory. MX TakaTak is a popular platform and this merger further solidifies our position in the short

video ecosystem. With this development, we aim to build the largest original content platform on Moj along with the largest community of users across India."

"The deal has been in talks for at least six to nine months. It is happening at a good valuation for Times Internet as well. Times Internet knew that this is the highest they could get with the platform. To move on to the next level, it had to add a lot of money muscle. On the other hand, with this deal, Moj is easily doubling its user base," a source told *BusinessLine*.

Doubling user base

Industry experts believe that more than features and functionalities, the deal is about user base consolidation which will eventually attract top content creators, in turn bringing top advertisers.

Sanchit Vir Gogia, Chief Analyst and CEO of Greyhound Research, told *BusinessLine*, "Moj has about 160 million active users (MAUs) and MX TakaTak has about 150 MAUs. On combining these, they would have about 300 million users. Their local competitor Josh has about 115 million. It's all about volumes and engagement. In the short

videos segment, you also have Instagram Reels and YouTube Shorts. And Shorts is doing very well. These apps would need to attract advertising dollars which will be based on the ability of these platforms to attract top content creators."

The combined platform will have 100 million creators, over 300 million MAU, and nearly 250 billion monthly video views. At present, Moj has over 50 million creator communities in 15 Indian languages and MX TakaTak operates in 10 languages.

Crowded market

The powerful content creators will only go where the number of users are very high. Ultimately, this is going to be all about social commerce.

Gogia added, "Moj and MX TakaTak are more relevant in Tier 2 and Tier 3 towns where Instagram Reels and YouTube Shorts are not doing that well. The short video industry is now seeing a crunch. For instance, Chingari started as a short video platform and is now looking into crypto. Mitron TV too was suffering and had to lay off employees."

According to a report by Redseer, outside the top 50 cities, total MAUs forecasted in CY2021 for shortform videos stood at 170-190 million. Meanwhile, overall organic growth in time spent on shortform video grew 57 per cent as compared to 8 per cent growth for usual social media platforms.

THE KCP LIMITED													
CIN: L65991TN1941PLC001128													
Regd. Office: "Ramakrishna Buildings", 2, Dr. P.V.Cherian Crescent, Egmore, Chennai - 600 008.													
Ph.: 66772600 Fax : 66772620 Website : www.kcp.co.in E-mail : investor@kcp.co.in													
EXTRACT OF STANDALONE AND CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE PERIOD ENDED 31ST DECEMBER 2021 (₹ in lakhs)													
S. No.	PARTICULARS	Standalone					Consolidated						
		31.12.2021 Unaudited	30.09.2021 Unaudited	31.12.2020 Unaudited	31.12.2021 Unaudited	31.12.2020 Unaudited	31.03.2021 Audited	31.12.2021 Unaudited	30.09.2021 Unaudited	31.12.2020 Unaudited	31.12.2021 Unaudited	31.12.2020 Unaudited	
1	Total income from operations	39,050	41,196	34,234	1,18,469	92,605	1,33,699	51,142	52,893	44,339	1,58,018	1,18,588	1,71,935
2	Net Profit / (Loss) for the period (before tax and Exceptional Items)	2,353	4,762	5,195	13,718	15,591	22,227	3,161	8,259	4,752	21,503	14,826	25,772
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional Items)	2,353	4,762	5,381	13,718	15,040	21,676	3,161	8,259	4,937	21,503	14,274	25,220
4	Net Profit for the period after tax (after exceptional items)	1,726	3,010	3,662	10,213	10,446	15,332	2,534	6,507	3,218	17,998	9,681	18,877
5	Total Comprehensive Income for the period (comprising profit for the period after tax and other comprehensive income after tax)	1,733	3,175	3,622	10,332	10,588	15,433	2,567	7,146	2,727	19,451	9,153	17,829
6	Paid-up Equity Share Capital (Face value Rs.1/- per share)	1,289	1,289	1,289	1,289	1,289	1,289	1,289	1,289	1,289	1,289	1,289	1,289
7	Other Equity (as shown in the Audited Balance Sheet of the previous year)						45,411						82,543
8	Earnings Per Share (Face value of Rs.1/- each) (Not Annualised) Basic & Diluted	1.34	2.33	2.84	7.92	8.10	11.89	1.71	4.16	2.57	11.52	6.81	12.64

The above is an extract of the detailed format of the Financial Results for the period ended on 31st December 2021, filed with the Stock Exchanges under regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the Stock Exchange websites (www.nseindia.com and www.bseindia.com) and on the Company's website at www.kcp.co.in

Place : Chennai - 600 008
Date : 10.02.2022

For and On behalf of the Board of Directors
Dr. V.L. Indira Dutt
Chairperson & Managing Director

Sundram Fasteners Limited						
CIN: L35999TN1962PLC004943						
Registered & Corporate Office: 98-A, VII Floor, Dr Radhakrishnan Salai, Mylapore, Chennai - 600 004						
Tel: +91 - 44 - 28478500 Fax: 91 - 44 - 28478510						
Email: investorshelpdesk@sfl.co.in Website: www.sundram.com						
STATEMENT OF UNAUDITED STANDALONE & CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED DECEMBER 31, 2021 (₹ in Crores)						
Sl. No.	Particulars	Standalone			Consolidated	
		Quarter ended	Quarter ended	Year ended	Quarter ended	Quarter ended
		31.12.2021	31.12.2020	31.03.2021	31.12.2021	31.12.2020
		(Unaudited)	(Audited)	(Unaudited)	(Audited)	
1	Total Revenue from Operations	1,024.25	942.20	3,065.03	1,207.53	1,108.69
2	Net Profit / (Loss) for the period (before tax)	138.48	166.00	438.11	147.06	189.92
3	Net Profit / (Loss) for the period (after tax)	103.34	124.24	328.14	110.00	143.70
4	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	102.86	136.92	343.42	112.83	160.89
5	Equity Share Capital (Face Value of Re 1/- each fully paid up)	21.01	21.01	21.01	21.01	21.01
6	Earnings Per Share (EPS) (for continuing and discontinued operations) (Face value of Re 1/- each) (not annualised) (in Rs.)					
	(a) Basic	4.91	5.91	15.62*	5.15	6.79
	(b) Diluted	4.91	5.91	15.62*	5.15	6.79

* Annualised

Notes:

- The above is an extract of the detailed format of standalone and consolidated quarterly financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the Stock Exchange websites, www.bseindia.com and www.nseindia.com and on the Company's website www.sundram.com.
- The Statutory Auditors have carried out a limited review for the quarter and nine months ended December 31, 2021 and have issued an unmodified report thereon.
- The Board at its meeting held today, declared an interim dividend of Rs. 6.45 per share (645%) for the financial year 2021-22 and the same will be paid to the members/beneficial owners, whose name appear in the register of members/register of beneficial owners maintained by the Depositories as on the record date i.e. February 22, 2022.

Place : Chennai
Date : February 10, 2022

For Sundram Fasteners Limited
Sd/-
Chairman

OFFICE OF THE EXECUTIVE ENGINEER (WB)-I DELHI JAL BOARD: GOVT. OF N.C.T. OF DELHI ROOM NO. 31, B-BUILDING, JHANDEWALAN, NEW DELHI-110005. Phone: 09558007601 E-mail id:-djwaterbody@gmail.com PRESS INT No. 25/WB-I/2021-22 "STOP CORONA, WEAR FACE MASK, FOLLOW PHYSICAL DISTANCING, MAINTAIN HAND HYGIENE"						
Sl. No.	Name of Work	Estimated Contract Value (ECV)/Amount put to tender	Earnest Money (EMD)	Tender Fee	Date of Release of tender in E-Procurement Solution & Tender ID No.	Last Date / Time of receipt of tender E-Procurement Solution
01	Rejuvenation of 75 Nos. Water Bodies of varying capacity from 50 KLD to 1000 KLD on DBO basis in various parts of Delhi (Package-2) under E.E. (WB)-I (Re-Invited)	Rs. 1,26,00,000/-	Rs. 1500/-		10.02.2022 2022 DJB_216483_1	01.3.2022 At 03:00 PM

Further details in this regard can be seen at <https://govtprocurement.delhi.gov.in>
ISSUED BY R.R.O. (WATER)
Adv. No. J.S.V. 1118 (2021-22)

EXECUTIVE ENGINEER (WB)-I

GMR Infra GMR Infrastructure Limited						
Regd. Office: Plot No. C-31, G Block, 701, 7th Floor, Naman Centre, Bandra Kuria Complex (Opp. Dena Bank), Bandra (East), Mumbai - 400 051, Maharashtra P: +91-22-42028000 F: +91-22-42028004. E: glc@secc@gmrinfra.com W: www.gmrinfra.com (CIN: L45203MH1996PLC281138)						

Extract of the Consolidated Unaudited Financial Results for the quarter and nine months ended December 31, 2021 (₹ in Crores)						
Sl. No.	Particulars	Quarter ended			Nine months ended	
		Dec 31, 2021	Sep 30, 2021	Dec 31, 2020	Dec 31, 2021	Dec 31, 2020
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
1	Total income from operations	1,364.13	1,033.91	836.31	3,317.12	2,010.37
2	Profit/(loss) for the period from continuing operations (before Tax and Exceptional Items)	67.32	(110.37)	(424.93)	(268.16)	(1,760.10)
3	Profit/(loss) for the period before Tax from continuing operations (after Exceptional Items)	67.32	(435.53)	(424.93)	(593.32)	(1,760.10)
4	Profit/(loss) for the period after Tax from continuing operations (after Exceptional Items)	58.40	(501.70)	(383.38)	(623.36)	(1,518.24)
5	Net (loss)/ profit for the period after Tax from discontinued operations	(573.74)	332.49	(737.13)	(379.08)	(1,186.17)
6	Net (loss) for the period after Tax from continuing and discontinued operations (4-5)	(515.34)	(169.21)	(1,120.51)	(1,002.44)	(2,704.41)
7	Total comprehensive income for the period	(647.56)	(116.44)	(1,043.50)	(1,114.98)	(2,347.37)
8	Equity share capital	603.59	603.59	603.59	603.59	603.59
9	Earnings per share (of ₹ 1/- each) (for continuing and discontinued operations) Basic & Diluted (in ₹)	(1.04)	0.00	(1.48)	(1.46)	(3.33)

Extract of the Standalone Unaudited Financial Results for the quarter and nine months ended December 31, 2021 (₹ in Crores)						
Sl.No.	Particulars	Quarter ended			Nine months ended	
		Dec 31, 2021	Sep 30, 2021	Dec 31, 2020	Dec 31, 2021	Dec 31, 2020
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
1	Total income from operations	8.85	0.35	4.32	10.89	6.22
2	Net (loss) before exceptional item and tax from continuing operations	(16.09)	(26.73)	(16.69)	(60.64)	(77.18)
3	Net (loss) before tax after exceptional items from continuing operations	(16.09)	(26.73)	(11.98)	(60.64)	(114.11)
4	Net (loss) after tax and exceptional items from continuing operations	(16.09)	(26.73)	(11.98)	(60.64)	(114.11)
5	Net (loss)/ profit after Tax from discontinued operations	(690.14)	508.88	(416.98)	(150.47)	(765.27)
6	Net (loss)/ profit after Tax from continuing and discontinued operations (4-5)	(706.23)	482.15	(428.96)	(211.11)	(879.38)
7	Total comprehensive income for the period	(60.11)	405.16	(592.06)	237.23	(3,097.61)
8	Equity share capital	603.59	603.59	603.59	603.59	603.59
9	Earnings per share (of ₹ 1/- each) (for continuing and discontinued operations) Basic & Diluted (in ₹)	(1.17)	0.80	(0.71)	(0.35)	(4.46)

Notes:

- The above is an extract of the detailed format of quarterly/ annual financial results filed with the stock exchange under Regulation 33 of the SEBI (Listing and other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly/ Annual Financial results are available on the websites of the stock exchange(s) (www.bseindia.com and www.nseindia.com) and on Company's website www.gmrinfra.com.
- The unaudited consolidated and standalone financial results of the Company for the quarter and nine months ended December 31, 2021 have been reviewed by the Audit Committee at their meeting held on February 8, 2022 and approved by the Board of Directors in their meeting held on February 9, 2022.

For and on behalf of the Board of Directors
Grandhi Kiran Kumar
Managing Director & CEO

Place: Bengaluru
Date: February 9, 2022

GMR GROUP - GIL / 173 / PREM ASSOCIATES

IMPLEMENTING FLUE GAS DESULFURIZATION SYSTEM WET LIMESTONE BASED

Regd. Office: 5th Floor, Tower C, Building No.8, DLF Cybercity, Gurgaon 122 002, Haryana, India.
Website: www.sembcorpenergyindia.com

Invitation through International Competitive Bid (ICB) for Flue Gas Desulfurization (FGD) System Package.

Sembcorp Energy India Ltd (SEIL) with a diversified portfolio of ~ 5GW of thermal and renewable energy capacity (including assets under construction) is a leading independent power producer (IPP). In Nellore district, Andhra Pradesh (AP) SEIL owns two supercritical thermal plants with four 660 MW supercritical coal-fired units as described hereunder:

- **SEMBCORP ENERGY INDIA LIMITED PROJECT-1** (2X660 MW) Pyanapuram / Nelaturu Village, Muthukur Mandal, SPSR Nellore - 524 344, AP, India
- **SEMBCORP ENERGY INDIA LIMITED PROJECT-2** (2X660 MW), Ananthavaram Village, Varakavipudi Panchayat, TP Gudur Mandal, SPSR Nellore - 524 344, AP, India

SEIL invites ICB for eligible Bidders for Flue Gas Desulfurization (FGD) System Package for its Project-1 and Project-2 supercritical technology based coal fired power plants from the vendors, capable of executing the following jobs:-
Design, Engineering, Procurement, Manufacturing, Supply, Construction & Erection, Commissioning and Performance Testing of complete wet limestone based forced oxidation flue gas desulfurization (FGD) system including all FGD auxiliaries systems on single turnkey EPC basis.
"Invitation for Bids (IFB)" for FGD shall be available on 11-Feb-2022 at <https://sembcorpenergyindia.com>. All terms and conditions detailed in IFB. Interested bidders who are qualifying eligibility criteria as per IFB shall respond to fgd.seil1@sembcorp.com for Project-1 and fgd.seil2@sembcorp.com for Project-2.

Note: This is not an offer by SEIL, but an invitation to receive offer from bidders / firm / agency etc. No contractual obligation whatsoever shall arise from this process unless and until a formal contract is signed and executed by duly authorised officers of SEIL, with the finally qualified and selected bidder / firm / agency.

PAGE INDUSTRIES LIMITED						
Registered Office: 7th Floor, Umiya Business Bay-Tower-1, Cessna Business Park, Varthur Hobli, Outer Ring Road, Bengaluru - 560 103. Ph: 080 - 4945 4545. www.jockey.in info@jockeyindia.com CIN#: L1810KA1994PLC016554						
Extract of Standalone Unaudited Financial Results for the Quarter and Nine months ended December 31, 2021 (₹ in lakhs)						
Particulars	3 months ended	Preceding 3	Corresponding	Nine months	Nine months	Year ended
	31.12.2021	months ended	3 months ended	period ended	period ended	31.03.2021
		30.09.2021	31.12.2020	31.12.2021	31.12.2020	
Total income from operations	1,18,980.37	1,08,401.02	92,706.15	2,77,535.03	1,95,219.62	2,83,296.21
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	23,343.62	21,482.13	20,726.80	46,277.19	30,079.17	45,342.23
Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	23,343.62	21,482.13	20,726.80	46,277.19	30,079.17	45,342.23
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	17,457.35	16,048.69	15,370.35	34,600.92	22,501.80	34,058.12
Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	17,486.47	16,025.15	15,583.47	34,688.27	23,141.16	34,385.21
Equity Share Capital	1,115.39	1,115.39	1,115.39	1,115.39	1,115.39	1,115.39
Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year						87,373.04
Earnings Per Share (of ₹10/- each) (for continuing and discontinued operations) -						
a) Basic (₹)	156.51	143.88	137.80	310.21	201.74	305.35
b) Diluted (₹)	156.51	143.88	137.80	310.21	201.74	305.35

Notes:

- The above is an extract of the detailed format of Quarterly Unaudited Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Unaudited Financial Results are available on the websites of the National Stock Exchange of India Limited (www.nseindia.com), BSE Limited (www.bseindia.com) and on the Company's website (www.jockeyindia.com)
- The detailed financial results and this extract were reviewed by the Audit Committee and approved at the meeting of the Board of Directors of the Company at the meeting held on 10th February 2022.
- The impact on net profit / loss, total comprehensive income or any other relevant financial item(s) due to change(s) in accounting policies shall be disclosed by means of a footnote.
- A Limited Review as required under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 has been completed on the detailed financial results for the quarter and three months ended 31st December 2021 filed with the Stock Exchanges. This Report does not have any impact on the 'Results and Notes' for the Quarter ended 31st December, 2021 which needs to be explained.

Place : Bengaluru
Date : 10th February, 2022

For Page Industries Limited
Sd/- SUNDER GENOMAL
Managing Director
DIN No. 00109720

